



தமிழ்நாடு அரசு

மேல்நிலை முதலாம் ஆண்டு

உயிரியல் - விலங்கியல்

தமிழ்நாடு அரசு விலையில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது

பள்ளிக் கல்வித்துறை

தீண்டாக்கம் மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்



தமிழ்நாடு அரசு

முதல்பதிப்பு - 2018

திருத்திய பதிப்பு - 2019, 2020, 2022

(புதிய பாடத்திட்டத்தின்கீழ்
வெளியிடப்பட்ட நூல்)

விற்பனைக்கு அன்று

பாடநூல் உருவாக்கமும் தொகுப்பும்



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி

மற்றும் பயிற்சி நிறுவனம்

© SCERT 2018

நூல் அச்சாக்கம்



தமிழ்நாடு பாடநூல் மற்றும்

கல்வியியல் பணிகள் கழகம்

www.textbooksonline.tn.nic.in



பொருளடக்கம்

உயிரியல் – விலங்கியல்

அலகு	பாடத்தலைப்புகள்	பக்க எண்	மாதம்
அலகு I			
பாடம் 1	உயிருலகம்	01	ஜூன்
பாடம் 2	விலங்குலகம்	16	
அலகு II			
பாடம் 3	திசு அளவிலான கட்டமைப்பு	44	ஜூன்
பாடம் 4	விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்	56	ஜூலை
அலகு III			
பாடம் 5	செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்	86	ஜூலை
பாடம் 6	சுவாசம்	106	ஆகஸ்ட்
பாடம் 7	உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்	125	
பாடம் 8	கழிவு நீக்கம்	151	செப்டம்பர்
அலகு IV			
பாடம் 9	இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்	173	அக்டோபர்
பாடம் 10	நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு	194	
பாடம் 11	வேதிய ஒருங்கிணைப்பு	224	நவம்பர்
அலகு V			
பாடம் 12	வணிக விலங்கியலின் போக்குகள்	246	டிசம்பர்



மின்னால்



மதிப்பீடு



வீச்சுக் கொள்ளலு
சிராத்தொழுப்பில் இருந்து விரும்பும்
இரத்தத்தைச் சர்ந்தது.

ஒவ்வொரு பாடத்தின் முகப்பிலும், கற்போரின் ஆர்வத்தைத்
தூண்டும் வகையிலான கருத்துப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாட உள்ளடக்கம்

கற்றவின் நோக்கங்கள்



பாடத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்துகிறது

வகுப்பறை நிகழ்வுகள் கற்போரை மையப்படுத்தி அவர்களின்
திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.

வியத்துக் கூறும் மூலம் கொடுதல் செய்திகளை தருபவை.

குறிப்பு



உள்ளடக்கம் மற்றும் கூடுதல் செய்திகளை தருபவை.

செயல்பாடு



கோட்பாட்டின் மக்குவத்தை மேலும் புரிந்துகொள்ள
மாணவர்களின் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் வழங்குதல்.

விளக்க வரைபடம்



கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான காட்சித் தோற்றும்
தரப்பட்டுள்ளது.

தனி நபர் ஆய்வு



ஒரு நபரைப் பற்றிய சிறப்புச் செய்திகள் அல்லது பாட உள்ளடக்கத்
தோடு தொடர்புடைய அன்றாட நிகழ்வுகளை அறிமுகம் செய்தல்.

தெரிந்து தெளிவோம்



பாட உள்ளடக்கத்தோடு தொடர்புடைய அன்றாட நிகழ்வுகள்,
சிந்தனைத் தூண்டல் மற்றும் கூடுதல் தகவல் துணுக்குகள்.

உடனடி பதில் வினைக் குறியீடு



பாடங்கள் தொடர்பாக மாணவர்கள் மேலும் அறிந்துகொள்ள
மெய்நிகர் உலகத்துக்கு எடுத்துச் செல்லும் வழி

தகவல் தொடர்பு தொழில்நுட்பம்



மாணவர்களின் கணினி சார் அறிவுத்திறனை மேம்படுத்துதல்

கருத்து வரைபடம்



பாட உள்ளடக்கங்களை முறையான வரிசையில் கற்பதற்காக,
அவற்றுக்கிடையேயான தொடர்பை விளக்கும் படம்

கலைச் சொற்கள்



அறிவியல் சொற்களுக்கான விளக்கம்

மதிப்பீடு



மாணவர்களின் நினைவாற்றல், சிந்தித்தல் மற்றும் புரிதலை
மதிப்பீடு செய்தல்

வாய்ப்புகள்



குறிப்பிட்ட பாடங்களோடு தொடர்புடைய வேலைவாய்ப்புகளை
பட்டியலிடல்

பார்வை நூல்கள்



பாடத் தலைப்போடு தொடர்புடைய மேலும் விவரங்களை
அறிவதற்கான நூல்களின் பட்டியல்



இணைய இணைப்புகள்



கணினி வழி மூலங்களுக்கான பட்டியல்

இந்நாளின் பயன்பாட்டு வழிகாட்டி

விவரங்களையிலிருந்து வேறாகவாய்ப்படக்கள்

முதுகலை அறிவியல் மற்றும் கல்வியியல் (M.Sc., Ed.)		முதுகலை கல்வியியல் நிறுவனம், மைசூர், அஷ்டிரி, போபால், புவேஸால்வர் அருசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தல்திருப்புரம், சுன்னலைப்பாளைகள், உ. என்னலை நிழையர்கள்.	முதுகலை அறிவியல் (விவரங்களியல்)		முதுகலை அறிவியல் நிறுவனம், மைசூர் கல்வியியல் நிறுவனம், விவரங்களியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆயாச்சியாளர், அறிவியலாளர், குழுவையியலாளர்கள், உ. என்னலை நிழையர்கள்.												
முதுகலை அறிவியல் (கடல் விவரங்களியல்)		<ul style="list-style-type: none"> தல்திருப்புரம், சுன்னலைப்பாளைகள், உ. என்னலை நிழையர்கள். தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் 	<ul style="list-style-type: none"> தல்திருப்புரம், சுன்னலைப்பாளைகள், உ. என்னலை நிழையர்கள் தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் 		<ul style="list-style-type: none"> முதுகலை அறிவியல் நிறுவனம், விவரங்களியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆயாச்சியாளர், அறிவியலாளர், குழுவையியலாளர்கள், உ. என்னலை நிழையர்கள். தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் 												
முதுகலை அறிவியல் (மருத்துவம் மற்றும் முதுகங்கள்)		<ul style="list-style-type: none"> தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் 	<ul style="list-style-type: none"> தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் 		<ul style="list-style-type: none"> தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் தேசிய கடலியல் பூங்களா மற்றும் கடலிய பொறியாளர்கள் 												
மருத்துவம் படிப்பு தொடர்பான நிறுவுத் தேர்வுகள்																	
தேர்வு	தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் தேர்வு	விளைக்களின் எண்ணிக்கை	தீர்க்காலிக் கடலியல்														
தேசிய தகுதி மற்றும் நிறுவுத் தேர்வு (NEET) www.apnaa.nic.in நேரம் : 3/12 மணதிகள் தேர்வு துவக்கி : NA முடியும் தேர்வு : தாள் மற்றும் பேசா	<table border="1"> <tr> <td>இயந்தியல் வேதியியல் உயிரியல் பொது அறவு பொது கல்விகள்</td><td>45 45 90 180</td><td> <table border="1"> <tr> <td>தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகளின் மதிப்பீடுகள் : +4/-1 விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table> </td></tr> </table>	இயந்தியல் வேதியியல் உயிரியல் பொது அறவு பொது கல்விகள்	45 45 90 180	<table border="1"> <tr> <td>தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகளின் மதிப்பீடுகள் : +4/-1 விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table>	தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகளின் மதிப்பீடுகள் : +4/-1 விளைகளைப்பிக்கும் முறை : Online	<table border="1"> <tr> <td>இயந்தியல் வேதியியல் உயிரியல் பொது அறவு பொது கல்விகள்</td><td>60 60 20 200</td><td> <table border="1"> <tr> <td>தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : +/-1/ஒர் விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table> </td></tr> </table>	இயந்தியல் வேதியியல் உயிரியல் பொது அறவு பொது கல்விகள்	60 60 20 200	<table border="1"> <tr> <td>தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : +/-1/ஒர் விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table>	தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : +/-1/ஒர் விளைகளைப்பிக்கும் முறை : Online	<table border="1"> <tr> <td>இயந்தியல் வேதியியல் உயிரியல் தாங்களியல் மற்றும் அளவீட்டியான பகுத்தறிதல் சுருக்கி எழுதிகள் – ஆங்கிலம் முடியும் தேர்வு : கணினியில் அடிப்படையில் எழுதும் முறை : கணினியில் அடிப்படையில்</td><td>60 60 10 10 200</td><td> <table border="1"> <tr> <td>முரண்கள் கடலியல் மற்றும் முதல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : கிடையாது மதிப்பீடுகள் : 800 விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table> </td></tr> </table>	இயந்தியல் வேதியியல் உயிரியல் தாங்களியல் மற்றும் அளவீட்டியான பகுத்தறிதல் சுருக்கி எழுதிகள் – ஆங்கிலம் முடியும் தேர்வு : கணினியில் அடிப்படையில் எழுதும் முறை : கணினியில் அடிப்படையில்	60 60 10 10 200	<table border="1"> <tr> <td>முரண்கள் கடலியல் மற்றும் முதல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : கிடையாது மதிப்பீடுகள் : 800 விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table>	முரண்கள் கடலியல் மற்றும் முதல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : கிடையாது மதிப்பீடுகள் : 800 விளைகளைப்பிக்கும் முறை : Online	<ul style="list-style-type: none"> ஒவ்வொரு விவரங்கள் அலைசுதான் தீர்வுகளைப் பெறுவதற்கு உதவுதலாகவும், ஒவ்வொரு ஆயுஷியல் விவரங்கள் அடிப்படையில் உதவுதலாகவும் பர்க்கல். சமீபத்தில் விவரங்களுக்கு அதைத் தீர்வு அளவில் நிறுவுகளின் வெளிவாசிகளைப் பர்க்கல். 	
இயந்தியல் வேதியியல் உயிரியல் பொது அறவு பொது கல்விகள்	45 45 90 180	<table border="1"> <tr> <td>தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகளின் மதிப்பீடுகள் : +4/-1 விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table>	தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகளின் மதிப்பீடுகள் : +4/-1 விளைகளைப்பிக்கும் முறை : Online														
தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகளின் மதிப்பீடுகள் : +4/-1 விளைகளைப்பிக்கும் முறை : Online																	
இயந்தியல் வேதியியல் உயிரியல் பொது அறவு பொது கல்விகள்	60 60 20 200	<table border="1"> <tr> <td>தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : +/-1/ஒர் விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table>	தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : +/-1/ஒர் விளைகளைப்பிக்கும் முறை : Online														
தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை தேர்வி கடலியல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : +/-1/ஒர் விளைகளைப்பிக்கும் முறை : Online																	
இயந்தியல் வேதியியல் உயிரியல் தாங்களியல் மற்றும் அளவீட்டியான பகுத்தறிதல் சுருக்கி எழுதிகள் – ஆங்கிலம் முடியும் தேர்வு : கணினியில் அடிப்படையில் எழுதும் முறை : கணினியில் அடிப்படையில்	60 60 10 10 200	<table border="1"> <tr> <td>முரண்கள் கடலியல் மற்றும் முதல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : கிடையாது மதிப்பீடுகள் : 800 விளைகளைப்பிக்கும் முறை : Online</td></tr> </table>	முரண்கள் கடலியல் மற்றும் முதல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : கிடையாது மதிப்பீடுகள் : 800 விளைகளைப்பிக்கும் முறை : Online														
முரண்கள் கடலியல் மற்றும் முதல் வரும் தேர்வுத் தேர்வி : பொது முதல் வரும் எந்தமுறை மதிப்பீடுகள் : கிடையாது மதிப்பீடுகள் : 800 விளைகளைப்பிக்கும் முறை : Online																	



മേല്നിലെ മുതലാമ് ആൺടു

ഉയിരിയൽ - വിലന്കിയൽ

VIII